

1. நிதிக்கூற்றுக்கள்

1.1 அபிப்பிராயம்

வரையறுக்கப்பட்ட வெஸ்டர் கோஸ்டர் பவர் (தனியார்) கம்பனியின் (“கம்பனி”) 2024 மார்ச் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமைக் கூற்று மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான இலாப அல்லது நட்ட மற்றும் ஏனைய விரிவான வருமானக் கூற்று, உரிமை மூலதனத்தில் மாற்றங்கள் கூற்று, காசுப்பாய்ச்சல் கூற்று மற்றும் முக்கிய பொருண்மையான கணக்கீட்டுக் கொள்கைகளின் பொழிப்பு உள்ளடங்கிய நிதிக்கூற்றுக்களிற்கான குறிப்புக்கள் என்பவற்றை உள்ளடக்கிய 2024 மார்ச் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரசட்டத்தின் ஏற்பாடுகளுடன் சேர்த்து வாசிக்கப்படும் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(1) ஆம் உறுப்புரையிலுள்ள ஏற்பாடுகளுக்கு இணங்க எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட வேண்டுமென நான் கருதுகின்ற எனது கருத்துரைகளும் அவதானிப்புக்களும் இந்த அறிக்கையில் காணப்படுகின்றன.

கம்பனியின் 2024 மார்ச் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமையினையும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதனது நிதிச் செயலாற்றலினையும் காசுப்பாய்ச்சலினையும் இலங்கை கணக்கீட்டு நியமங்களுக்கு இணங்க இணைக்கப்பட்டுள்ள நிதிக்கூற்றுக்கள் உண்மையாகவும் நியாயமாகவும் தருகின்றன என்பது எனது அபிப்பிராயமாகும்.

1.2 அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (எஸ்எல்ஏயுஎஸ்எஸ்) இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன். அவ் நியமங்களின் கீழான எனது பொறுப்புக்கள் எனது அறிக்கையில் நிதிக்கூற்றுக்களின் கணக்காய்விற்கான கணக்காய்வாளரின் பொறுப்புக்கள் பகுதியில் மேலும் விபரிக்கப்படுகின்றன. எனது அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக்கொண்டுள்ளேன் என நான் நம்புகிறேன்.

1.3 விடயத்தை வலியுறுத்தல்

நிதிக்கூற்றுக்களின் குறிப்பு இல. 25 இற்கு கவனத்தை ஈர்க்கின்றேன். பல நீண்ட நிலையான செயற்பாட்டு தீர்வுகள் மற்றும் கம்பனிக்கும் இலங்கை மின்சார சபைக்கும் (CEB) இடையில் பட்டியலிடல் கதராறுகள் எழுந்த முன்னைய ஆண்டு சீராக்கல்களை வெளிப்படுத்தப்பட்டது. 2019 ஆம் ஆண்டிலிருந்து இடம்பெற்ற இந்த பிரச்சனை CEB ஆல் பராமீற்றர் பெறுமதிகளை பயன்படுத்ததல், எரிபொருள் ஆற்றல் வீதம் (FER) முரண், டீசல் செயற்பாடுகள் தொடர்பான பிரச்சனைகள் எரிபொருள் இன்மையால் ஏற்பட்ட செதங்களை விதித்தல், இறக்குமதி செய்யப்பட்ட மின்சார விலையிடல் பிரச்சனைகள் மாதாந்த திருப்பிச் செலுத்ததல்களிலிருந்து கழிக்கப்பட்ட ஏய்வு, மற்றும் தாமத வட்டி என்பன கணக்கீடுகளிற்கு பயன்படுத்தப்படும் முறை பொன்ற விடயங்கள் அடங்கும். வெளிப்படுத்தப்பட்டவாறு, இந்த பிரச்சனைகள் தொடர்பாக ரூபா 18,236,009,674 பெறுமதியான தள்ளுபடி ஏற்பாடுகள் முன்னரே அங்கீகரித்தப்பட்டது. அவற்றின் தீர்வு தொடர்பில் முன்னைய காலப்பகுதிகளில் வருமானங்களை அதிகரித்தக் காட்டப்பட்டதன் விளைவாக ரூபா 22,074,233,110 பெறுமதியான சீராக்கல்கள் இனங்காணப்பட்டிருந்தது. இதன் விளைவால் பொருத்தமான நிதி அறிக்கையிட் கட்டமைப்பிற்கு ஏற்ப இந்த முன்னைய சீராக்கல்களை பிரதி பிரலிக்கும் வகையில் ஒப்பிடப்பட்ட புள்ளி விபரங்கள் மீளக்குறிப்பிடப்பட்டள்ளது. இந்த விடயத்தில் எனது கருத்து மாற்றமடையவில்லை.

1.4 நிதிக்கூற்றுக்களிற்கான முகாமைத்துவத்தினதும் அவ் ஆளுகைக்கு உட்பட்ட தரப்பினர்களினதும் பொறுப்புக்கள்

நிதிக்கூற்றுக்களை இலங்கை கணக்கீட்டு நியமங்களுக்கிணங்க தயாரித்து சரியாகவும் நியாயமாகவும் சமர்ப்பித்தல் மற்றும் மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்ட நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு அவசியமானதென முகாமைத்துவம் நிர்ணயிக்கின்ற அத்தகைய உள்ளகக் கட்டுப்பாடுகள் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

நிதிக்கூற்றுக்களைத் தயாரிக்கும் போது, கம்பனி தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவொன்றாக தொடர்ந்து செயற்படுவதற்கான அதன் ஆற்றலினை மதிப்பீடு செய்தல், தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவுடன் தொடர்புடைய விடயங்களை பொருத்தமானவாறு வெளிப்படுத்துதல் மற்றும் முகாமைத்துவமானது கம்பனி கலைப்பதற்கு கருதினால் அல்லது வேறு மாற்று வழி இல்லாவிட்டால் செயற்பாடுகளினை இடைநிறுத்த நடவடிக்கை எடுத்தால் தவிர தொடர்ந்தியங்கும் கணக்கீட்டு எண்ணக்கரு அடிப்படையினை பயன்படுத்துதல் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

கம்பனி நிதி அறிக்கையிடல் செயன்முறையை மேற்பார்வை செய்தல் அவ் ஆளுகைக்குட்பட்ட தரப்பினர்களின் பொறுப்பாக உள்ளது.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 16(1) ஆம் பிரிவின் பிரகாரம் கம்பனி வருடாந்த மற்றும் காலரீதியான நிதிக்கூற்றுக்களை தயாரிக்கக்கூடியவாறு கம்பனி அதன் அனைத்து வருமானங்கள், செலவினங்கள், சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களின் புத்தகங்கள் மற்றும் பதிவேடுகளை முறையாக பேணுதல் வேண்டும்.

1.5 கணக்காய்வின் நோக்கெல்லை

மோசடி அல்லது தவறு காரணமாக ஏற்படக்கூடிய அனைத்துப் பொருண்மையான பிறழ் கூற்றுக்களிருந்து நிதிக்கூற்றுக்கள் விடுபட்டுள்ளனவா என்பதற்கான நியாயமான உறுதிப்பாட்டைப் பெற்றுக்கொள்வதும் எனது அபிப்பிராயத்தை உள்ளடக்குகின்ற கணக்காய்வாளர் அறிக்கை ஒன்றை வழங்குவதும் எனது குறிக்கோள்களாக உள்ளன. நியாயமான உறுதிப்பாடென்பது உறுதிப்பாட்டின் உயர் நிலையொன்றாக காணப்படுகின்ற போதிலும் இலங்கை கணக்காய்வு நியமங்களிற்கு இணங்க மேற்கொள்ளப்படுகின்ற கணக்காய்வில் பொருண்மையான பிறழ்கூற்றொன்று காணப்படுகையில் அதனை எல்லா வேளையிலும் கண்டுபிடிக்கும் என்பதற்கு அது உத்தரவாத்தினை வழங்குவதில்லை. பிறழ்கூற்றுக்களானவை மோசடி அல்லது தவறு காரணமாக எழக்கூடுமென்பதுடன் அவற்றுள் இந்த நிதிக்கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பாவனையாளர்களால் மேற்கொள்ளப்படும் பொருளாதாரத் தீர்மானங்கள் மீது தனித்தனியாகவோ அல்லது கூட்டுமொத்தமாகவோ செல்வாக்குச் செலுத்தக்கூடுமென நியாயமாக எதிர்பார்க்கப்படுபவை பொருண்மையானவையாக கருத்திலெடுக்கப்படும்.

இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வின் பகுதியொன்றாக, கணக்காய்வின் போது உயர்தொழில் தீர்ப்புக்களை நான் மேற்கொண்டு உயர்தொழில் ஐயப்பாட்டினையும் பேணுகின்றேன். அத்துடன்,

- மோசடி அல்லது தவறு காரணமாக நிதிக்கூற்றுக்களிற்கு ஏற்படக்கூடிய தவறான கூற்றுக்களின் பொருண்மையான ஆபத்துக்களை இனங்கண்டு மதிப்பீடு செய்தல், அந்த இடர்களை எதிர்கொள்ளக்கூடிய கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைத்துச் செயற்படுத்துதல் மற்றும் எனது அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்குப் போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை பெற்றுக்கொள்ளுதல். மோசடியானது கூட்டுச்சதி, கள்ளத்தனம், வேண்டுமென்று விட்டுவிடுதல்கள், தவறான வெளிப்படுத்தல்கள் அல்லது உள்ளகக் கட்டுப்பாட்டிலான எல்லை மீறல்களை உள்ளடக்குவதால் மோசடி மூலம் ஏற்படும் பொருண்மையான பிறழ் கூற்றொன்றைக் கண்டுபிடிக்காது விடுவதால் ஏற்படும் ஆபத்தானது தவறின் மூலமான விளைவொன்றைவிடக் கூடியதாகும்.

- சந்தர்ப்பங்களிற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைப்பதற்காக கணக்காய்வுடன் தொடர்புடைய உள்ளகக் கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவை பெற்றுக்கொள்வதற்காகவேயன்றி கம்பனியின் உள்ளகக் கட்டுப்பாடுகளின் செயற்திறன் மீது அபிப்பிராயமொன்றை தெரிவிக்கும் நோக்கத்திற்காக அல்ல.
- பயன்படுத்திய கணக்கீட்டுக் கொள்கைகளின் பொருத்தப்பாடுகளையும் கணக்கீட்டு மதிப்பீடுகளின் நியாயத் தன்மையினையும் மற்றும் முகாமைத்துவத்தால் மேற்கொள்ளப்பட்ட தொடர்புடைய வெளிப்படுத்தல்களினையும் மதிப்பீடு செய்தல்.
- பெற்றுக்கொள்ளப்பட்ட கணக்காய்வுச் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு முகாமைத்துவத்தின் தொடர்ந்தியங்கும் கணக்கீட்டு எண்ணக்கரு பயன்பாட்டின் பொருத்தப்பாடுகள் தொடர்பிலும், தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவிற்கு அமைய தொடர்ந்து செயற்படுவதற்கு கம்பனிக்கு உள்ள ஆற்றல் தொடர்பில் குறிப்பிடத்தக்க ஐயப்பாட்டிற்கு காரணமாகவுள்ள நிகழ்வுகள் அல்லது நிலைமைகளுடன் தொடர்புடைய பொருண்மையான நிச்சயமற்ற தன்மை காணப்படுகின்றதா என முடிவிற்குவருதல். பொருண்மையான நிச்சயமற்ற தன்மை காணப்படுகின்றது என நான் முடிவுக்குவந்தால், அல்லது எனது அபிப்பிராயத்தினை மாற்றியமைப்பதற்கு அவ்வாறான வெளிப்படுத்தல்கள் போதியளவாக காணப்படாதிருக்கையில், நிதிக்கூற்றுக்களிலுள்ள வெளிப்படுத்தல்களுடன் தொடர்புபட்டுள்ள எனது கணக்காய்வு அறிக்கையின் மீது கவனம் செலுத்துதல் வேண்டும். எனது கணக்காய்வு அறிக்கைத் திகதி வரையிலும் பெற்றுக்கொள்ளப்பட்ட கணக்காய்வுச் சான்றுகள் எனது முடிவுகளிற்கு அடிப்படையாகக் காணப்படுகின்றன. எவ்வாறாயினும், எதிர்கால நிகழ்வுகள் அல்லது நிலைமைகள் கம்பனியின் தொடர்ந்தியங்கும் நிலையினை இடைநிறுத்துவதற்கு காரணங்களாக அமையலாம்.
- வெளிப்படுத்தல்கள் அடங்கலாக நிதிக்கூற்றுக்களின் ஓட்டுமொத்த சமர்ப்பித்தல், கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கங்களை மதிப்பீடு செய்தல் மற்றும் நியாயமான சமர்ப்பித்தலினை நிறைவேற்றுவதற்கு அடிப்படையாகக் காணப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் நிகழ்வுகளை நிதிக்கூற்றுக்கள் பிரதிநிதித்துவம் செய்கின்றனவா என்பதனை மதிப்பீடு செய்தல்.

பின்வருவனவற்றை பரிசீலிப்பதற்கு சாத்தியமானதாகவும் அவசியமானதுமானதாகவும் கணக்காய்வின் நோக்கெல்லை விஸ்தரிக்கப்பட்டுள்ளது.

- கம்பனி செயற்பாடுகளை தொடர்ச்சியாக மதிப்பீடு செய்யக்கூடியவாறான தகவல்களை சமர்ப்பிக்கும் நோக்கில் அமைப்பு, முறைமைகள், நடைமுறைகள், ஏடுகள், பதிவேடுகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் முறையாகவும் போதுமானதாகவும் வடிவமைக்கப்பட்டிருந்தனவா என்பதுடன் அத்தகைய முறைமைகள், நடைமுறைகள், புத்தகங்கள், பதிவேடுகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் ஆக்கபூர்வமான செயற்பாட்டில் உள்ளனவா என்பதும்,
- கம்பனி ஆளுகை சபையால் வழங்கப்பட்ட பொருத்தமான எழுத்துமுலமான சட்டம் அல்லது ஏனைய பொதுவான அல்லது விசேட பணிப்புரைகளுடன் கம்பனி இணங்கியிருந்ததா என்பதும்,
- கம்பனி அதன் அதிகாரங்கள், தொழிற்பாடுகள் மற்றும் கடமைகளின் பிரகாரம் செயற்பட்டிருந்தனவா என்பதும், மற்றும்
- கம்பனி வளங்கள் கால வரையறைகளினுள்ளேயும் பொருத்தமான சட்டங்களிற்கிணங்கவும் சிக்கனமாகவும் வினைத்திறனாகவும் ஆக்கபூர்வமாகவும் கொள்வனவு செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டிருந்தனவா என்பதும் ஆகும்.

1.6 நிதிக்கூற்றுக்கள் தயாரித்தல் மீதான கணக்காய்வு அவதானிப்புகள்

1.6.1 செலுத்த வேண்டிய கணக்குகள்

கணக்காய்வு அவதானிப்பு	முகாமைத்தவத்தின் கருத்துரைகள்	பரிந்துரைகள்
2024 மார்ச் 31 இல் உள்ளவாறு மின்சார நுகர்வுக்காக இலங்கை மின்சார சபைக்கு (CEB) செலுத்த வேண்டிய மீதியாக ரூபா 2,600,147,652 நீண்டகாலமாக இருந்தது. மேலும், கம்பனியால் செய்யப்பட்ட மதிப்பீட்டின் அடிப்படையில் கணக்கீடு செய்யப்பட்டிருந்தது. ஆண்டின் போது மின்சார இறக்குமதிக்காக CEB இடமிருந்து மின்சார பட்டியல் பெறப்பட்டிருக்கவில்லை.	மின்சார பட்டியல் 2022 திசம்பரிலிருந்து WCPL ஆல் பெறப்பட்டிருக்காததுடன் செலவினங்கள் கணிப்பீடு செய்யப்பட்ட பெறுமதி அடிப்படையில் பதியப்பட்டது.	உரிய தரப்பினருடன் ஒருங்கிணைந்து தகராறுகளை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

1.7. சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் மற்றும் முகாமைத்துவ தீர்மானங்களுடன் இணங்காமை

சட்டங்கள், விதிகள், பிரமாணங்களுக்கான தொடர்பு	இணங்காமை	முகாமைத்தவத்தின் கருத்துரைகள்	பரிந்துரைகள்
(அ) 01/2021 ஆம் இலக்க பொது முயற்சிகள் சுற்றறிக்கையின் கீழ் வழங்கப்பட்ட 2021 நவம்பர் 16 ஆந் திகதிய அரச உடமையாக்கப்பட்ட முயற்சிகளிற்கான செயற்பாட்டுக் கைநூல் (i) பந்தி 3.1 (i)	சகல அரசுடமையாக்கப்பட்ட முயற்சிகளும் (SOE) அவர்களுடைய பதவியணி மற்றும் வேதனங்களிற்காக கட்டாயம் பொதுத் திறைசேரியின் அனுமதி பெறப்பட வேண்டும். எவ்வாறாயினும் கம்பனியானது சொல்லப்பட்ட வேண்டுகையுடன் இணங்கியிருக்கவில்லை.	இந்த கம்பனி ஜகடநவி மின் பொறியை உடமையாக்குவதற்கு கம்பனியை ஒழுங்கு செய்வதே ஒரே நோக்காக உள்ளது. CEB உடன் கைசாத்திட்ட மின்சார கொள்வனவு உடன்படிக்கை (PPA) பிரகாரம் மின்பொறியின் முழுச் செயற்பாடுகளும் ஒப்பந்தகாரருக்கு அப்பாற்பட்டிருந்தது. outsourced ஆகவே, கம்பனியானது ஊழியர்களானது CEO, கணக்காளர் மற்றும் உதவி கணக்காளர் என்போரை மாத்திரம் கொண்டுள்ளது. அவர்களுடைய வேதனம்	கைநூலின் ஏற்பாடுகளுடன் இணங்கியொழுக்க வேண்டும்.

(ii) பந்தி 3.2(i)

சகல SOEs களும் பதவியணி நிலை ஆட்சேர்ப்புத் திட்டம் (SOR) உள்ளடங்க பதவியணிக்கு தொடர்பான அவர்களின் வேண்டுகை சமர்ப்பிக்கப்பட வேண்டும். முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்தின் அனுமதிக்காக சபை அனுமதி மற்றும் அமைச்சின் பரிந்துரைகளுடன் கொடுப்பனவு கட்டமைப்பு மற்றும் படிகள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். எவ்வாறாயினும் மேற்குறிப்பிட்ட வேண்டுகையுடன் கம்பனி இணங்கியிருக்காமை அவதானிக்கப்பட்டது.

கம்பனியின் பாதிட்டு கட்டுப்பாட்டின் பிரகாரம் சபையால் அனுமதிக்கப்பட்டுள்ளது

நிறுவனத்தின் ஒரேஒரு நோக்கத்தை ஒழுங்கமைத்தமையால் பதவியணி தொடர்பில் எந்தவொரு வெண்டுகையும் செய்ய வேண்டியிருக்கவில்லை.

கைநூலின் ஏற்பாடுகளுடன் இணங்கியொழுக்க வேண்டும்.

(iii) பிரிவு 6.6

வருடாந்த அறிக்கை நிதியாண்டு முடிவடைந்து ஐந்து (5) மாதங்களிற்குள் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும். எவ்வாறாயினும் கம்பனியானது தொடங்கியதிலிருந்து அதன் வருடாந்த அறிக்கையை சமர்ப்பித்திருக்கவில்லை.

WCPL தற்போது கணக்காய்விற்கு சமர்ப்பிக்க வேண்டிய வருடாந்த அறிக்கையை தயாரிக்கின்றது.

கைநூலின் ஏற்பாடுகளுடன் இணங்கியொழுக்க வேண்டும்.

(iv) பிரிவு 7.1, 7.2 மற்றும் 7.3

பிரதான செயலாற்றல் குறிகாட்டிகள் (KPIs) இணங்காணப்பட வேண்டியதுடன் எதிர்பார்க்கப்பட்ட KPIs வழியில் உள்ளபடியான செயலாற்றல் உள்ளதை உறுதிப்படுத்துவதற்கு செயல் நடவடிக்கை திட்டம் மற்றும் பாதிட்டிற்கு எதிராக வருடாந்த உள்ளடங்கிய KPIs பணிப்பாளர் சபை காலரீதியாக மீளாய்வு செய்யப்பட வேண்டும். எவ்வாறாயினும் கம்பனியானது சொல்லப்பட்ட

பொது திறைசேரியானது கம்பனியில் எந்தவொரு நிகளையும் முதலீடு செய்யப்பட்டிருக்கவில்லை மற்றும் முழுமையாக தீர்ப்பனவு செய்யப்பட்டிருந்த வெளிநாட்டு கடன்கள் மூலம் மின்பொறிக்கு நிதியளித்தலின் நொக்கத்திற்காக மாத்திரம் அதன் ஈடுபாடு இருந்தது. எவ்வாறாயினும், ஒழுங்குமுறை அடிப்படையில் சபைக்கு முகாமைத்துவத்தால் இந்த தகவல்

கைநூலின் ஏற்பாடுகளுடன் இணங்கியொழுக்க வேண்டும்.

		வேண்டுகையுடன் இணங்கியிருக்கவில்லை என அவதானிக்கப்பட்டது.	வழங்கப்பட்டிருந்தது.	
(iv) பிரிவு 7.5		SOE ஆனது வரிசை அமைச்சு மற்றும் பொது திறைசேரிக்கு மாதாந்த, காலாண்டு மற்றும் வருடாந்த செயலாற்றல் அறிக்கை முன்வைக்கப்பட வேண்டும். எவ்வாறாயினும் கம்பனியானது மேற்குறிப்பிட்ட வேண்டுகையுடன் இணங்கியிருக்கவில்லை என அவதானிக்கப்பட்டது.	பொது திறைசேரியானது கம்பனியில் எந்தவொரு நிதிகளையும் முதலீடு செய்யப்பட்டிருக்கவில்லை மற்றும் முழுமையாக தீர்ப்பளவு செய்யப்பட்டிருந்த வெளிநாட்டு கடன்கள் மூலம் மின்பொறிக்கு நிதியளித்தலின் நொக்கத்திற்காக மாத்திரம் அதன் ஈடுபாடு இருந்தது. எவ்வாறாயினும், ஒழுங்குமுறை அடிப்படையில் சபைக்கு முகாமைத்துவத்தால் இந்த தகவல் வழங்கப்பட்டிருந்தது.	கைநூலின் ஏற்பாடுகளுடன் இணங்கியொழுக்க வேண்டும்.
(ஆ) 2021 நவம்பர் 16 ஆந் திகதிய அரசு உடமையாக்கப்பட்ட முயற்சிகளிற்கான கூட்டு ஆளுகை வழிகாட்டலின் 2.3 ஆம் பிரிவு		தாய் கம்பனிக்கு இறுதியாக்கிய உபாய திட்டம், செயல் நடவடிக்கை திட்டம் மற்றும் பாதீட்டினை தயாரித்து பொருத்தமாக பொது முயற்சிகள் திணைக்களத்தின் பணப்பாளர் நாயகம் அல்லமு தேசிய பாதீட்டு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்திற்கு அமைச்சு, செயலாளர் ஊடாக சமர்ப்பிக்கப்பட வேண்டும். எவ்வாறாயினும் கம்பனியானது சொல்லப்பட்ட வேண்டுகையுடன் இணங்கியிருக்கவில்லை என அவதானிக்கப்பட்டது.	கம்பனியானது தேசிய மின்நிலையத்திற்கு மின்சாரம் வழங்குவதன் மூலம் அதன் பங்குதாரர்களிற்காக இலாபத்தை உருவாக்குவதற்கு மேற்கொள்ளப்பட்டிருந்தது. இந்த நோக்கம் கடந்த 14 ஆண்டுகளாக அடையப்பட்டிருந்தது. ஆகவே, ஏற்கனவே உடன்பட்ட ஒப்பந்த மீறல்களிற்காக உபாய திட்டம் தயாரிப்பதற்கு அவசியம் இருக்கவில்லை.	கைநூலின் ஏற்பாடுகளுடன் இணங்கியொழுக்க வேண்டும்.
(இ) 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச் சட்டத்தின் 40(i) ஆம் பிரிவு மற்றும் 2021 நவம்பர் 16 ஆந் திகதிய 01/2021 ஆம் இலக்க பொது முயற்சிகள் திணைக்களத்தின் சுற்றறிக்கையின் கீழ் வழங்கப்பட்ட அரசு		SOEs ஆனது கணக்காய்வு குழு ஊடாக சபைக்கு மாத்திரம் உள்ளக கணக்காய்வு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். எவ்வாறாயினும் கம்பனிக்கான உள்ளக கணக்காய்வாளர் நியமிக்கப்பட்டிருக்கவில்லை என அவதானிக்கப்பட்டது.	WCPL ஆனது இந்த வேண்டுகையுடன் இணங்குவதற்கு கணக்காய்வு குழு தாபிக்கப்பட்டிருந்தது. நியதிக கணக்காய்வு அந்த நடைமுறைகள் மற்றும் பாதீடுகளுடன் இணங்கி மேவுகின்றது. கம்பனியினுடைய முழு உத்தியோகத்தர்களும் மூன்று நபர்களிற்கு	கைநூலின் ஏற்பாடுகளுடன் இணங்கியொழுக்க வேண்டும்.

உடமையாக்கப்பட்ட
முயற்சிகளிற்கான
கூட்டு ஆளுகை
வழிகாட்டலின் 4.4
ஆம்

வரையறுக்கப்பட்டதுடன்
கம்பனியானது CPC,
இரசாயணங்கள் மற்றும்
வருடாந்த நியதி
கொடுப்பனவுகளிலிருந்து
மொத்த எரிபொருள்
கொள்வனவிற்காக
மாத்திரம் பொறுப்பாக
உள்ளனர்.

(ஈ) 2022 ஆகஸ்ட் 08 ஆந் திகதிய 04/2022 ஆம் இலக்க பொது முயற்சிகள் சுற்றறிக்கையின் 2.7 ஆம் பிரிவு	சகல வகையான ஆதரவுகள், நன்கொடைகள் மற்றும் கூட்டுச் சமூக பொறுப்புகள் (CSR) செலவுகள் மற்றும் வியாபார தொடர்புபட்ட ஊக்குவிப்பு செலவுகள் என்பன நிறுத்தப்பட்டது. எவ்வாறாயினும், கம்பனியானது மீளாய்வாண்டிற்காக நன்கொடைகாக ரூபா 5,511,595 செய்திருந்தது என அவதானிக்கப்பட்டது.	CSR செலவினம் பாதீட்டில் அனுமதிக்கப்பட்டிருந்தது.	கைநூலின் ஏற்பாடுகளுடன் இணங்கியொழுக வேண்டும்.
--	---	---	---

2. நிதி மீளாய்வு

2.1 நிதி விளைவுகள்

மீளாய்வாண்டின் கம்பனியின் செயற்பாட்டு விளைவு ரூபா 19,776 மில்லியன் தொகையான இலாபமாக உள்ளதுடன் அதற்கு நேரொத்த முன்னைய ஆண்டின் இலாபம் ரூபா 14,641 மில்லியன் தொகையாகும். ஆகவே, நிதி விளைவுகளில் ரூபா 5,135 மில்லியன் தொகையான முன்னேற்றம் அவதானிக்கப்பட்டது. ரூபா 2,990 1 மில்லியனால் மொத்த இலாபத்தில் அதிகரிப்பு மற்றும் ரூபா 4,279 மில்லினால் நிதிச் செலவில் வீழ்ச்சியே இந்த முன்னேற்றத்திற்கான பிரதான காரணமாக இருந்தது.

2.2 முக்கிய வருமான மற்றும் செலவின விடயங்களின் போக்குப் பகுப்பாய்வு

அ மீளாய்வாண்டிற்கான வருமானம் முன்னைய ஆண்டுடன் ஒப்பிடும் போது ரூபா 16.7 சதவீதத்தால் அதிகரித்திருந்தது. பின்னர் விற்பனை கிரயம் 17.6 சதவீதத்தால் அதிகரித்திருந்தது.

ஆ கம்பனியின் நிதி வருமானம் 32.2 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்திருந்ததுடன் கம்பனியின் நிதிக் கிரயம் 66.7 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்திருந்தது.

2.3 விகிதப் பகுப்பாய்வு

அ கம்பனியின் மொத்த இலாபம் வீதம் முன்னைய ஆண்டுடன் ஒப்பிடும் போது 27.5 சதவீதம் முதல் 26.9 சதவீதம் வரை வீழ்ச்சியடைந்திருந்ததுடன் தேறிய இலாப வீதம் முன்னைய ஆண்டுடன் ஒப்பிடும் போது 19.4 சதவீதம் முதல் 22.5 சதவீதம் வரை அதிகரித்திருந்தது.

ஆ உரிமை மூலதனத்திற்கான பெறுகைகள் முன்னைய ஆண்டுடன் ஒப்பிடும் போது 22.4 சதவீதம் முதல் 20.8 சதவீதம் வரை அதிகரித்திருந்தது.

இ கம்பனியின் நடைமுறை விகிதம் முன்னைய ஆண்டுடன் ஒப்பிடும் போது 1.4 இலிருந்து 1.8 வரை அதிகரித்திருந்தது. .

3. செயற்பாட்டு மீளாய்வு

3.1 முகாமைத்துவ திறமையீனங்கள்

	கணக்காய்வு அவதானிப்பு	முகாமைத்துவத்தின் கருத்துரை	பரிந்துரைகள்
(அ)	<p>கம்பனக்கும் லக்டனாவி லிமிட்டெட்டிற்கும் இடையில் கைச்சாத்திட்ட செயற்பாட்டு பராமரிப்பு உடன்படிக்கையின் பிரிவு 4.2 (viii) மற்றும் (ix) ஆம் பிரிவின் பிரகாரம் “மேற்குறிப்பிட்ட ஆரம்ப 2 சதவீதத்தில் ஏற்படும் வட்டி நிலுவை திகதியின் பின்னர் கடைசி ஏழு நாட்களில் பெறப்பட்ட செயற்பாட்டாளருக்கு அத்தகைய விலைப்பட்டில் கொடுப்பனவு சொந்த பற்றுச்சீட்டின் பதினைந்து நாட்களிற்குள் செயற்பாட்டாளருடைய விலைப் பட்டியல் கொடுப்பனவு செய்யப்பட்டது” இதன்படி, கம்பனியானது தாமத வட்டிக் கொடுப்பனவாக லக்டனாவி லிமிட்டெட்டிற்கு மீளாய்வாண்டின் போது ரூபா 142,318,849 தொகை செலுத்தப்பட்டிருந்தமை கம்பனிக்கு சிக்கனமற்றதாக உள்ளமை அவதானிக்கப்பட்டது.</p>	<p>லக்டனாவி லிமிட்டெட்டிற்கு செய்யப்பட்ட O&M கொடுப்பனவுகள் CEB இடமிருந்து நலிவான காசுப் பெறுவனவுகள் காரணமாக தாமதப்பட்டிருந்தது.</p>	<p>தாமத வட்டிக் கொடுப்பனவுகளை தவிர்ப்பதற்கு வெஸ்டர் வரையறுத்த தனியார் கோஸ்டர் தனியார் கம்பனிக்கும் லக்டனாவி லிமிட்டெட்டிற்கும் இடையில் சொல்லப்பட்ட செயற்பாட்டு பராமரிப்பின் பிரிவுடன் இணங்கியொழுக வேண்டும்.</p>
(ஆ)	<p>எரிபொருள் வழங்கல் உடன்படிக்கையின் 5.2.1 ஆம் பிரிவின் பிரகாரம், “ஒப்பந்தத்தின் கீழ் வழங்கப்பட்ட இரண்டாவது வாரத்திற்கு அடுத்த வாரத்திலிருந்து ஆரம்பித்து அதன் பின்னர் ஒவ்வொரு இரண்டு வாரங்களிற்கும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் (CPC) கம்பனிக்கு ரூபாயில் விலைப்பட்டியல் சமர்ப்பிக்கப்பட வேண்டும்” மீளாய்வாண்டின் போது தாமத கொடுப்பனவுகள் காரணமாக தாமத வட்டியாக CPC இற்கு செலுத்தப்பட்டிருந்த ரூபா 2,028,220,528 தொகை சிக்கனமற்றதாக இருந்தமை அவதானிக்கப்பட்டது.</p>	<p>CPC கொடுப்பனவுகள் CEB இடமிருந்து நலிவான காசுப் பெறுவனவுகள் காரணமாக தாமதப்பட்டிருந்தது.</p>	<p>தாமத வட்டிக் கொடுப்பனவுகளை தவிர்ப்பதற்கு எரிபொருள் வழங்கல் உடன்படிக்கையின் 5.2.1 ஆம் பிரிவுடன் இணங்கியொழுக வேண்டும்.</p>

3.2 கொள்வனவு முகாமைத்துவம்

கணக்காய்வு அவதானிப்பு

கம்பனியானது அரசாங்க கொள்வனவு வழிகாட்டல் 2006 இனை பின்பற்றாமல் உரிய அதிகாரிகளால் அனுதிக்கப்பட்டிருக்காத (தேசிய கொள்வனவு முகவராண்மை) கொள்வனவு நடவடிக்கைகளிற்காக அதன் சொந்த விருத்தி செய்யப்பட்ட கைநூல் பண்பற்றப்பட்டது. மீளாய்வாண்டின் பொது கம்பனியானது அதன் சொந்த கைநூலை பின்பற்றி ரூபா 1,206 மில்லியன் பெறுமதியான பொருட்கள் மற்றும் வேலைகளை கொள்வனவு செய்திருந்தது.

முகாமைத்துவத்தின் கருத்துரை

WCPL நடைமுறை கைநூல் பணிப்பாளர் சபையால் அனுமதிக்கப்பட்டிருந்தது. PPA இன் பிரகாரம் கம்பனியானது கிடக்கின்ற சிலவற்றினை போணுவதற்கோ இல்லையேல் WCPL தண்டப்பணம் செலுத்த வேண்டியிருந்தது. ஆகவே, வரையறுத்த வெஸ்ட் கொஸ்ட் பவர் (தனியார்) கம்பனி நடைமுறை கைநூலை பின்பற்றியிருந்ததுடன் இது பணிப்பாளர் சபையால் அனுமதிக்கப்பட்டிருந்தது.

பரிந்துரைகள்

சொல்லப்பட்ட நடைமுறை கைநூலிலுள்ள ஏற்பாடுகளுடன் இணங்கியொழுக வேண்டும்.

4. கணக்களிப்பும் நால்லாளுகையும்

4.1 நிலைபேறான இலக்குகள்

கணக்காய்வு அவதானிப்பு

சகல நிறுவனங்களினதும் நிலைபேறான அபிவிருத்தி இலக்குகள் (SDG) மீது ஐக்கிய நாடுகளின் “2030 நிகழ்ச்சி” நிரல் பிரகாரம், அதன் நோக்கெல்லையின் கீழ் இலக்குகள் மற்றும் செயற்பாடுகளின் அமுலாக்கலில் பங்களிப்பு செய்ய வேண்டும். எவ்வாறாயினும், கம்பனியானது நிலைபேறான அபிவிருத்தி இலக்குகள் மற்றும் அடைய வேண்டிய இலக்குகள் மற்றும் முன்னேற்றத்தை அளவிடுவதற்காக பொருத்தமான குறிகாட்டிகள் என்பவற்றினை இனங்காணப் பட்டிருக்கவில்லை

முகாமைத்துவத்தின் கருத்துரை

கம்பனியானது தேசிய மின்நிலையத்திற்கு பின்சாரம் வழங்குவதன் மூலம் அதன் பங்குதாரர்களிற்கு இலாபத்தை உருவாக்குவதற்கு இந்த தாபிக்கப்பட்டிருந்தது. இந்த நொக்கம் கடந்த 14 ஆண்டுகளிற்கு மெலாக வெற்றியளித்திருந்தது. ஆகவே, அத்தகைய இலக்குகள் மற்றும் SDGs களுடன் இணங்கிய அமுலாக்கல்கள் போன்றன தயாரிப்பதற்கு அவசியமிருக்கவில்லை.

பரிந்துரைகள்

கம்பனி நிலைபேறான அபிவிருத்தி இலக்குகள் மீது ஐக்கிய நாடுகளின் “2030 நிகழ்ச்சி” நிரலுடன் இணங்கியொழுக வேண்டும்.